

# SUPPLEMENT

TO

# The Ceylon Government Gazette,

## PART III.

FRIDAY, JUNE 21, 1901.

### NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

**T**AKE notice, that unless within three months from the 7<sup>th</sup> day of June, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON,  
Special Officer.

The following lots, situated in the village of Uwaragala in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

I.

Preliminary plan 11.

Lot.	Name of Land	Extent.		
		A.	R.	P.
1	Galabodakanda and Polgastennenhena	...	315	2 0
27	Wilihaladeniya	...	1	2 0
<b>317 0 0</b>				

on sheets O  $\frac{14}{24, 32}$  and O  $\frac{15}{17, 25}$ , and bounded as follows : on the north by Mahawatta belonging to Jatunge Don Andris and others, the footpath from Uwaragala to Paragala, Udagandewatta belonging to Don Tiadoris Abeyagnawardana, the Lindagawadeniyadola, Lindagawadeniya sold by Crown to D. T. Abeyagunawardana (T.P. 182,448), Lindagawadeniya belonging to Crown, Lindagawadeniya sold by Crown to D. T. Abeyagunawardana (T. P. 182,448,) the Lindagawadeniyadola, Dolapalle-kumbura belonging to D. T. Abeyagnawardana, the Wilihaladola, the Polgaswilaadola, Dehigahahena *alias* Hattotuwahena claimed by D. T. Abeyagnawardana ; on the east by the village limit of Horagala, the Polgastennedola, the Sapugahahenedola ; on the south by the Sapugahahenedola ; on the west by Medakumbura sold by Crown to Lokuge Isan Appu and others (T. P. 163,372), Kitulhenedeniya sold by Crown to ditto (T. P. 163,371, 163,370, and 163,369), Borapanwiladeniya sold by Crown to ditto (T. P. 163,368), Medaeladeniya encroached upon by ditto, the village limit of Morawaka, the footpath from Uwaragala to Paragala.

**ව**ති 1901 ක්‍රි ජාතිය මස 7 වෙනි දකු පටන් අභ්‍යම්පයක් අභ්‍යලක්දී ලෙසි පැහැදු දක්වන ඉඩිම්වලට නොමැත් ඉතු එක කාල නොමැත් වැඩිගැනීමකට යම් අසින්වාසිකම් නැංවන යම් ආයතන ඇස්කේන්ත් ඒ අය තිසින් වති 1897 නේ නොමැර 1 කේ ආයුධයක් 28 වෙනි වෙන්ත්මේ ප්‍රකාරයට පැවතින්මූලු විශේෂ මස්තිශ්චරුවයාන්හාස්සෙන් මායාරා කාජ මායාරු ලේඛි උග්‍රභාෂණීයෙන් ඉඩිම්වලට ඇවින් පෙන්සිල එක ඉඩිම්වලට නොමැත් රුව ඇයි යම් නොවැස්සා සිං අසින්වාසිකම් පෙන්වා සිලින්ට නොමැදුමෙන්, එක් මිශේෂ මස්තිශ්චරුවයාන්හාස්සෙන් වති 1897 නේ නොමැර 1 කේ ආයුධයෙහි උග්‍ර තීබෙන ප්‍රකාරයට, අසින්වාසිකම් නොකිහාපු එක ඉඩිම් එක්කේ අසින්වාසිකම් ගෙණ් ඇඟිල්ඩ්ස්වාස්ට නොවැදුනු සුම ඉඩිම් රෘත්‍යාන්ස්සක ඉඩිම් භූමික පැවති උග්‍රයාන්ස්සක ඉඩිම් ප්‍රකාර කාරණ බැව මෙයින් දැක්වය ඇඟිල්

චලිලු. ර. ඩේවිච්චන්,  
මිශේෂ මස්තිශ්චරුවයාන්හාස්සෙන්.

ඉඩිම්වල නොරහුරු.

දැනුණු ප්‍රාථමික අසින් මායාර උග්‍රත්වයක් මොයවන්නෝරලේ උග්‍රත්වය යෙ ගම පිහිටි නැංවන මිට ඉඩිම්වල ප්‍රාථමික මෙයින් පැහැදු දක්වන තීම්කිවිට, එකම් :—

I.

0  $\frac{14}{24, 32}$  සහ 0  $\frac{15}{17, 25}$  අසින්ප්‍රාථම්වලට අඩංගු :—

ඉඩිම්වල 11.

මිශේෂය.	ඉඩිම් නම.	මිශේෂය.		
		අ.	රු.	ප.
1	ගලුබොවිකාන්ද පැල පොල්ගස්තේන්නේස් පේන	...	315	2 0
27	විලිහාලදෙනියා	...	1	2 0
<b>317 0 0</b>				

திட்டமிடுவதற்காக சென்றிருப்பதால் அதை அதிகமாக விவரித்து இருக்கின்றது. அதை அடிக்காட்டி நிறைவேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டுள்ளது (T. P. 163,369). அதை அடிக்காட்டி நிறைவேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டுள்ளது (T. P. 163,371, 163,372). அதை அடிக்காட்டி நிறைவேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டுள்ளது (T. P. 163,370, 163,371, 163,372), அதை அடிக்காட்டி நிறைவேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டுள்ளது (T. P. 163,368). அதை அடிக்காட்டி நிறைவேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டுள்ளது (T. P. 163,369).

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1901 ம் பிப்ரவரி 7 ம் தேதியிலிருந்து மூன்று மாசுத்திர்க்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை யல்லது அக்காணிகளை வெவற்றை யும் குறித்து உரித்துப்பேசவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் பிப்ரவரி 7 முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக மாத்து கை அவரது கங்கோரில் தெரிப்பட்டு மேற்படிக் காணிகளை அல்லது அவற்றில் வெறையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடன்தை காண்பியாதிருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தம்மில் 1897 ம் பிப்ரவரி 7 முதலாம் இலக்கக்சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு தன்கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தையபேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டல் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

—  
—  
—  
—  
**சீ. பி. துரைன்,**  
**குறிப்பான உத்தியோகஸ்தர்.**

### சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

#### I.


தென் மாகாணத்தின் மாத்துறை டிஸ்டிரிக்டில் மொறவக்கோர்டினையுக்கேருந்து உவரகல் என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள் அதாவது, இத்தோட்டினத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

O  $\frac{14}{24,32}$  ம் O  $\frac{15}{17,25}$  ம் அளவுகட்டாகிகளில் :

#### 11 ம் பிரதமபடத்தில்.

துண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.		
		ச. நூ.	ப.	ச. நூ.
1	கலபொடக்டத், பொல்க்கள்தென்னேகே	...	315	2 0
27	விவிதமாகச் சீனிய	...	1	2 0
ஆக		...	317	0 0

எல்லை, வடக்கு-ஜாதுன்கே தொன் அந்திரிசும் சிலபேர்களுக்குமுடைய மகவத்த, உவரக விசிருந்து பறக்கவுக்குப்போகும் அடிபாதை, தொன் திபதோரின் அபயகுனவர்தனுடைய உடக்கேவத்த, வின்தகாவாதெனியேதொல, டி. மற்றி. அபயகுனவர்தனவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வின்தகாவாதெனிய (T. P. 182,448), அரசாட்சிக்குள்ள வின்தகாவாதெனிய, டி. மற்றி. அபயகுனவர்தனவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வின்தகாவாதெனிய (T. P. 182,448), வின்தகாவாதெனியேதொல, டி. மற்றி. அபயகுனவர்தனுடைய தொள்பன் னேகும்புர, விவிதமாகதொல, பொல்க்கள்விலதொல, டி. மற்றி. அபயகுனவர்தன உரித்துப்பேசம் தெகிகாகேன அல்லது அத்தொட்டுவேகேன ; கிழக்கு-ஒறக்கலுடைய எல்லை, பொல்க்கள்தென் னேதொல, ஸ்டுகாகேனதொல ; நெற்கு-ஸ்டுகாகேனதொல ; மேற்கு-ஸௌகுகே ஈஸன் அப்புவும் சிலபேர்களுக்குப் போகும் அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மெதகும்புர (T. P. 163,372), மேற்கொல்லியவர்களுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கித்துலேகேனதெனிய (T. P. 163,371, 163,370, 163,369), மேற்கொல்லியவர்களுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் பொறபன்னிலதெனிய (T. P. 163,368), மேற்கொல்லியவர்கள் எல்லைதன்னுதும் மெதங்களதெனிய, மொறவக்குடைய எல்லை, உவரகவிசிருந்து பறக்கவுக்குப்போகும் அடிபாதை,



Scale of 16 Chains to an Inch.

Situation : Uwaragala village in Palle pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Preliminary plan 11.		Extent A. R. P.
		... 1	... 27	
1	Galabodakanda, Polgastennehena	... 315 2 0		
27	Wilihaladeniya	... 1 2 0		
				<hr/> <hr/> 317 0 0

## Description of Boundaries of the Block comprising Lots Nos. 1 and 27.

Lot	Name of Land.	Lot.	Name of Land.
1	...	11	...
2	Footpath	12	Sapugahahenadola
3	Udakandewatta	13	Medakumbura
4	A stream	14	Kitulhendeniya
5	Lindagodadeniya	15	Do.
6	Do.	16	Do.
7	Dolapahekumbura	17	Borapanwiladeniya
8	Polgaswilledola	18	Madaelledeniya
9	Hathoheawehena	19	Do.
10	Polgastennedola		

## II.

## Preliminary plan 11.

Lot.	Name of Land.	Extent.
		A. B. P.
2	Hattotuwehena	18 2 12
9	Gallindaokanda and Batapattaraokanda	10 0 0
22	Nawalahena	0 3 38
23	Do	20 2 30
		50 1 0

on sheet O  $\frac{15}{17,25}$  and bounded as follows : on the north by the Nilwala-ganga, Waraluweekanda belonging to D. T. Abeyagunawardana and others, the Gangalangadola, Berawainnekumbura belonging to ditto, the Gangalangadola, Yaddehi-gewatta belonging to ditto ; on the east by Paragalayaideniya belonging to ditto, the village limit of Horalaggala, the Polgastennedola ; on the south by Polgastennehena belonging to Crown, the Polgaswilledola, the Wilhaladola, Dolapallewatta belonging to Jatunge Don Samel and others ; on the west by Mahawatta belonging to ditto, Gurudiyapotawatta belonging to ditto, Kongahagegewatta belonging to D. T. Abeyagunawardana, Hellikanuwalangaoakanda belonging to Munasinge Kottan and others, Punagedarawila belonging to Jatunge Urdihami and others, Ihalawatta belonging to Munasinge Kottan, Maragahawatta sold by Crown to A. D. Wattuhami (T. P. 145,536).

O  $\frac{15}{17,25}$  සියේම්පූරුහට අවබුෂී :—

## සියේම් 11.

විමිකාරිය.	ඉඩාම් කම්.	විමිකාරිම.
2	හන්දෙමුලිලිඡෙන	18 2 12
9	ගල්ලේල්විකඟ සඳ බෙපැන්තරේචිඟ	10 0 0
22	නාවලේශේක	0 3 38
23	එම්	20 2 30
		50 1 0

මෙම මැස්ම්—දුනුරට සිල්වලා ගෙය, හි. රී. අභියුත්තන්වදීනට සහ හෙත් අයවැනිව අසින් වර්ත්තී විකෘතදා, ගෙයු දෙදුලද, එම අයවැනිව අසින් බෙරවාසින් සුඩුරද, ගෙයු දෙදුලද, එම අයවැනිව අසින් පෙළදෙනිගෙවන්හිද; නැගෙනු ඉත්තා එම අයවැනිව අසින් පරගලුයකිදෙනියද, හෙළුරුගුරු මිශ්‍රුමද, පෙළුහුගුරු මිශ්‍රුමද; දැකුණට යෝජනයක පෙළුහුගුරුන්නේ දෙනුද, පෙළුහුගුරුදෙනුද, ප්‍රාත්‍යන්ත්‍රෙනුද දෙනු සාමෙනුව සහ හෙත් අයවැනිව අසින් දෙදුලප්ලේ එන්ඩ; බිජකාරුට එම අයවැනිව අසින් මිශ්‍රුමද, එම අයවැනිව අසින් ගුරුදිනපොහවුන්හිද, හි. රී. අභියුත්තන්වදීනට අසින් මෙශ්‍රුහැනයෙන් වන්නද, මුණසිංහල තොකුන්තයට සහ හෙත් අයවැනිව අසින් හැඳිකුනුවු විකෘතදා, ප්‍රාත්‍යන්ත්‍රෙනුදහැමිව සහ හෙත් අයවැනිව අසින් ප්‍රක්‍රියාලුවිලද, මුණසිංහල තොකුන්තයට අසින් ඉහළවුන්හිද, අන්ත්‍රුව විසින් එ. හි. වන්තුහාමිව මිකුනාපු මාරුගැලන්හිද (T. P. 145,536).


O  $\frac{15}{17,25}$  ම අභාවක්කතා ආයිල :

## 11 ම පිරාතමයාත්තිල.

නුම්.	කාණියින්තා පෙයර්.	විසාලම්.
2	ඡාම්ජාතර්මිවෙකෙන	18 2 12
9	කල්විනාත්තුකෘත, වට්ටපත්තුකෘත	10 0 0
22	නාවලේකෙන	0 3 38
23	එම්	20 2 30
		50 1 0

සළුවී, වැන්තු-කිල්වලාකංක, ගි. රුහි. අපයුරුණවර්තත්වා සිල්පේර්කනුක්‍රුමායිය වර්තත්වා වෙනුවෙනු කංක, ගැඹු පෙරවායියින් තොකුන්තය, මෙර්ඩ්සොල්වියවර්කනුක්‍රුමායිය යත්තෙකිවෙත්ත ; මිශ්‍රු-මෙර්ඩ්සොල්වියවර්කනු

கடைய பதகலைய்தெனிய, வேறாறலகலுடைய எல்லை, பொல்களைதென்னேதோல் ; தெற்கு-அரசாட்சிக்குள் பொல்களைதென்னேகே, பொல்கள்விலதோல், விலிழூலதோல், ஜாதன்கேதோன் ஸாமெறும் சிலபேர்களுக்குமுடைய தொலைப்பேவத்த ; மேற்கு-மேற்சௌல்லியவர்களுடைய மாவத்த, மேற்சௌல்லியவர்களுடைய குறுதியபொத்தவத்த, டி. ற்றி. அபயகுளவர்தனுடைய கோண்காடேவத்த, முனைன்கே கொத்தகனும் சிலபேர்களுக்குமுடைய எலிக்குவளங்காக்க, ஜாதன்கே உரதிகாமியும் சிலபேர்களுக்குமுடைய பூனைக்கெதறவில், முனைன்கே கொத்தகுடைய இகவைத்த, எ. டி. வத்தகாமிக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மாறுகாவத்த (T. P. 145,536).



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 11.

Situation : Uwaragala village in Palle pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent.	A. R. P.
2	Hattotuwehena	18	2 12
9	Gallindaokanda, Batapattaraokanda, Nekatinnewatta, Berawainnewatta	10	0 0
22	Nawalahenawatta	0	3 38
23	Nawalahena	20	2 30
		50	1 0

Surveyor-General's Office,  
Colombo, January 9, 1901.

Sheet O 15  
17, 25

P. D. WARREN,  
for Surveyor-General.

III.  
Preliminary plan 11.

Lot.	Name of Land	Extent.
		A. R. P.
4	Udaokandehena	2 2 10

on sheet O  $\frac{15}{17, 25}$ , and bounded as follows : on the north by the Nilwala-ganga ; on the east by the village limit of Horagala ; on the south by the village limit of Horagala ; on the west by the Palgastennedola,

O  $\frac{15}{17, 25}$  ඔතියම්පතුකට අඩංගු :—

සිනියම 11.

චිත්‍රකාලීන.

ඉඩමේ නම.

චිත්‍රකාල.

අ. රු. ප.

4 ... උබිඩක්සයදේපෝන ...

2 2 10

මෙම මැයිය—දූෂ්‍රට හිල්වලායයද; කැශයෙනුරට කොරගල ගමුමද; දකුණට කොරගල ගමුමද; බිජනාශුරට පොල්ගේන්ස්ජේන්ස දෙලද.

O  $\frac{15}{17, 25}$  ම ඇඟුක්කාතාසියිල :

11 ම පිරිතමපත්තිල.

නෑත්.

රාජ්‍යීයිනාත පෙයර්.


විසාලම.

අ. මු. පු.

4 ... ඉටුකෙන්තේකොන ...

2 2 10

එල්ලී, වැටක්කු-සිල්වලාකක්; කිමුක්කු-වෛරාතකු ගැඹාය එල්ලී; තෙත්ක්කු-වෛරාතකු ගැඹාය එල්ලී; මෙත්ක්කු-පොල්ක්ස්තේන්නේතාල.



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 11.

Lot 4 called Udaokandehena, in extent 2A. 2R. 10P., situated in Uwaragala village in Palle pattu of Morawak korale.

Surveyor-General's Office,  
Colombo, January 9, 1901.

Sheet O  $\frac{15}{17, 25}$

P. D. WARREN,  
for Surveyor-General.

#### IV.

Preliminary plan 11.

Lot.

Name of Land

Extent.

A. R. A.

15 ...

Pallewattekanda

29 2 10

16 ...

Atalahuliyadda

0 1 19

---

29 3 29

on sheet O  $\frac{14}{24, 32}$ , and bounded as follows ; on the north by the Nilwala-ganga, the Gulanedola; on the east by the Gulanedola, Wahungewatta belonging to Munasinge Kottan and others, Galagawaliyadda belonging to Jatunge Don Andris and others; on the south by Egodawatta belonging to Wikkaramage Anagehami; on the west by the village limit of Morawaka.

14  
24, 32 ඔතියම්පතුකට අඩංගු :—

සිනියම 11.

චිත්‍රකාලීන.

ඉඩමේ නම.

චිත්‍රකාල.

අ. රු. ප.

15 ... පොල්ලෙවන්සේකුඩ ...

29 2 10

16 ... අවලෙඹලියදද ...

0 1 19

---

29 3 29


මෙම මැයිය—දූෂ්‍රට හිල්වලායයද; ගුලුබෝජදාලද; කැශයෙනුරට ගුලුබෝ දෙලද, මුණසින්සේ කොන්කොනට ඇත කට්ටන් අයවලියට අසින් වුනුසේවන්හද; පැහුණයෙන් දෙලද ආස්ථිරියට සහ තුවන් අයවලියට අසින් ගලයාව; ලියදාද; දකුණට ටික්කාරමලේ අක්කිහි, මිව අසින් එකු, බිවන්හද; බිජනාශුරට මෙ, රවකු ගමුමද.

O  $\frac{14}{24,32}$  ம் அளவுக்கடதாசிபிள் :

11 ம் பிரதமபடத்தில்.

தண்ட.	காணியினது பெயர்.	விசாலம்.
எ. மு. பெ.		
15 ...	பள்ளேவத்தேகந்த	... 29 2 10
16 ...	அட்டளகுளியத்த	... 0 1 19
		<hr/>
	ஆக ...	29 3 29

எல்லை, வடக்கு-நில்வலாகங்க, குலனேதொல் ; கிழக்கு-குலனேதொல், முனின்கே கொத்தனும் சிலபேர்களுக்குமுடைய வகுன்கேவத்த, ஜாதுன்கே தொன் அந்திரிசும் சிலபேர்களுக்குமுடைய கலகாவாளியத்த ; தெற்கு-விக்கிரமகே அனகிகாமியுடைய எகொடவத்த ; மேற்கு-மொறவக்குடைய எல்லை.



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 11.

Situation : Uwaragala village in Palle pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent.		
		A. R. P.		
15 ...	Pallewattekanda	...	29	2 10
16 ...	Atalahuliyadda	...	0	1 19
			<hr/>	
			29	3 29